

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் மாநகரமானது 2022 ஆம் ஆண்டில் கனடா நாட்டின் மிகச்சிறந்த பணியமர்த்துபவர்கள் என ஃபோர்ப்ஸ் (Forbes) நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

ப்ராம்ப்ட்டன், ON (ஜனவரி 26, 2022) – ப்ராம்ப்ட்டன் மாநகரமானது, [2022 ஆண்டில் கனடா நாட்டின் மிகச்சிறந்த பணியமர்த்துபவர்கள்](#) என ஃபோர்ப்ஸ் (Forbes) நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், 300 நகரங்களுக்குள், இம்மாநகரம் 98 ஆவது இடம் பிடித்துள்ளது என்பதுடன், இந்த தரவரிசைப் பட்டியலில் இந்த நகரம் நான்காவது ஆண்டாக இடம் பிடித்துள்ளது.

வருடாந்திரப் பட்டியலைத் தொகுப்பதற்காக, 500க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரியும் 10,000க்கும் மேற்பட்ட கனடிய பணியாளர்களின் புள்ளி விபரங்களைக் கணக்கெடுக்க, சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டேடிஸ்டா (Statista) வுடன் ஃபோர்ப்ஸ் கூட்டு சேர்ந்தது. பங்கேற்பாளர்கள் தங்கள் நிறுவனங்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரைக்கும் விருப்பத்தின் அடிப்படையில் தரம் குறித்தனர். அவர்கள் தங்கள் பணியாற்றும் நிறுவனஅமைப்புகள் அல்லாத வேறு நிறுவன அமைப்புகளின் பெயர் குறிப்பிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ப்ராம்ப்ட்டன் மாநகரத்தின் சிறப்பம்சங்கள்

- பணியாளர்கள் எங்கே, எப்போது வேலை செய்ய வேண்டும் என்பதில் நெகிழ்வுத்தன்மையை ஆதரிக்கும் ஒரு நெகிழ்வான வேலைத் திட்டத்தை ஜனவரி 2022 இல் ப்ராம்ப்ட்டன் மாநகரம், அறிமுகப்படுத்தியது; இதில் எட்ட இருந்தபடி வேலை செய்தல், நெகிழ்வான நேரங்கள், வேலை பகிர்வு மற்றும் குறைந்த நாட்கள் கொண்ட வேலை வாரங்களுக்கான விருப்பத்தெரிவுகளும் அடக்கம். இந்த திட்டமானது பணியிட நவீனமயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாகும்; இதில் நெகிழ்வான பணி விருப்பத்தெரிவுகளுக்கு இடமளிப்பதற்கான திட்டமிடலும் மற்றும் ஒத்துழைப்புக்கான ஆதரவு ஆகியவையும் அடங்கும்.
- 2020 இல், சமூகத்தில் கறுப்பர் இனம் மீதான இனவெறிக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க, நகரம் தனது பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் கறுப்பர் மீதான இனவெறி எதிர்ப்பு

அலகு எனும் அமைப்பினை நிறுவியது. 2021 ஆம் ஆண்டில், இதற்கான ஐந்தாண்டு செயல் திட்டத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஆழமான சமூக ஆலோசனைகள், மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை இந்த அமைப்பு நடத்தியது. மாநகரம் ஒரு உள்ளக கறுப்பின ஊழியர் ஈடுபாட்டுக்கான வலையமைப்பையும் உருவாக்கியது; மேலும் கறுப்பர் இனம் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் கூட்டுறவுத் திட்டத்தை நிகழ்த்துகலைகளில் அறிமுகப்படுத்தியது; இதுவே கனடாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்.

- டிசம்பர் 2020 இல், [தனது ஊழியர்களுக்கும் குடிமக்களுக்கும் சேவை செய்வதற்காக புதிய சமத்துவ அலுவலகம்](#) அமைப்பது பற்றி மாநகரம் அறிவித்தது. இந்த சமத்துவ அலுவலகம், இனம், வம்சாவளி, பிறப்பிடம், நிறம், இனம், மாற்றுத்திறன், குடியரிமை, மதம், பாலினம், பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம், ஒரே பாலின கூட்டு, வயது, திருமணம் ஆன நிலை, குடும்ப நிலை, புலம்பெயர் நிலை, பொது உதவி பெறுதல், அரசியல் தொடர்பு, மத இணைப்பு, கல்வியறிவு நிலை, மொழி மற்றும்/அல்லது சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றைப் ஒரு பொருட்டாக கருதாமல் பணியிடத்திலும் சமூகத்திலும் உள்ள தடைகளை அடையாளம் கண்டு அகற்றுவதில் கவனம் செலுத்துகிறது

அறிஞர் கூற்றுக்கள்

” தொடர்ந்து நான்காவது ஆண்டாக கனடாவின் சிறந்த வேலைவாய்ப்பு அளிப்பவர்களில் ஒருவராக ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம். ப்ராம்ப்ட்டன் நன்கு நிர்வகிக்கப்படும் நகரமாகும்; மேலும் எங்கள் பணியாளர்கள் நமது குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்பு கொண்டுள்ளனர். எங்கள் பணியாளர்களின் விருப்பத்தேர்வின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பணியமர்த்துபவர், என்ற இந்த அங்கீகாரமானது, எங்கள் சமூகத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தையும், எங்கள் குடியிருப்பாளர்கள் தங்களுக்கான பலனை அடைவதையும் பறைசாற்றுகிறது.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

”ப்ராம்ப்ட்டன் ஒரு பலகலவை நகரம் ஆகும், மேலும் மாநகரில் எங்கள் பல்வேறு சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய பணியாளர்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். எங்கள் சமத்துவ அலுவலகம் போன்ற முனைப்பான முயற்சிகள் மூலம், நகர ஊழியர்களுக்கு இணக்கமான சூழலையும், அனைத்து தனிநபர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்யவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்; இதன் காரணமாகவே மிகமிகச்சிறந்த பணியாளர்களை நாங்கள் தடையேதுமில்லாமல் ஈர்க்கிறோம். கனடாவின் சிறந்த வேலை வாய்ப்பு அளிப்பவர்களில் ஒருவராக ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டதை நாங்கள் கொண்டாடுகிறோம்.”

- ஹர்கிரத்சிங், தலைவர், பெறுநிறுவன சேவைகள்; நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம், தடைகளை நீக்கவும், எங்கள் பணியிடத்தை நவீனப்படுத்தவும், தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது; இதனால் அனைவருக்கும் நியாயமாகவும் சமமாகவும் இருக்கச்செய்ய முடிகிறது. எங்கள் ஊழியர்கள் பல்வேறு சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமாக உள்ளனர்; அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம்; அதே நேரத்தில் பணியிடத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஈடுபாடு கொள்ளும் வகையிலான கலாச்சாரத்தை உருவாக்குகிறோம். தொடர்ந்து நான்காவது ஆண்டாக கனடாவின் சிறந்த வேலை வாய்ப்பு அளிப்பவர்களில் ஒருவராக ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”

- ரொவீனா சான் ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1&5, துணைத் தலைவர், பெறுநிறுவன சேவைகள்; ப்ராம்ப்ட்டன் நகரம்

ப்ராம்ப்ட்டன் நகரில், எங்கள் கவுன்சில் கால முன்னுரிமைகளை வழங்குவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் அடிப்படையில், எங்கள் மக்களை ஈடுபடுத்துகின்ற, வளர்க்கின்ற மற்றும் கொண்டாடும் வகையிலான, அனைவரையும் உள்ளடக்கிய, கலாச்சாரத்தை வளர்ப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 6,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட எங்கள் அணிதான் இந்த நகரத்தில் ஏனையோரும் விரும்பி வேலை செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றுகிறது. ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் - கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் - எங்கள் ஊழியர்களால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக கனடாவின் சிறந்த வேலைவாய்ப்பு அளிப்பவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுவது மிகப்பெரிய ஒரு சாதனையாகும்.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சர ஊடகம்
multiculturalmedia@brampton.ca